2003 நவம்பர் 4]

திரு. பி.ஆர். சுந்தரம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இன்றைக்கு ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். அம்மா அவர்களுடைய ஆட்சித் திறமையைப் பற்றி, தகவல் தொழில்நுட்பத்திலே தமிழகம் முன்னிலையில் இருப்பதைப் பற்றி மேலைநாடுகள் எல்லாம் இன்றைக்குப் பாராட்டிக் கொண்டிருக்கின்றன. அந்தவிதத்திலே இன்றைக்கு வெளிநாடுகளிலே தேவையான வேலைகளை நமது நாட்டிலே செய்து, அவற்றைச் செயற்கைக்கோள் மூலமாக அயல்நாடுகளுக்கு அனுப்புகின்ற திட்டம் அரசினுடைய பரிசீலனையில் இருக்கிறதா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. டி. ஜெயக்குமார்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நம்முடைய மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் குறிப்பிடுவது, Business Process Outsourcing அதாவது, வெளிநாட்டினுடைய அன்றாட நடவடிக்கைகளை நம்முடைய நாட்டிலே இருந்துகொண்டு, இங்கே வேலை செய்து அவர்களுக்குத் தேவையான தகவலை அனுப்புகின்ற ஒரு கருத்தை இங்கே சொன்னார்கள். எனவே, Business Process Outsourcing மூலமாக வருங்காலங்களில் நிச்சயமாக நம்முடைய படித்த தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு, ஒரு இலட்சம் பேருக்கு வேலை கிடைக்கின்ற ஒரு வாய்ப்பை நம்முடைய மாண்புமிகு அம்மா அவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். எனவே, டைடல்-2 உருவாவதன் மூலமாக சென்னையிலே நிச்சயமாக ஒரு இலட்சம் பேருக்கு மாண்புமிகு அம்மா அவர்கள் B.E.(Computer Science) படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருகின்ற ஒரு நிலைமை, விரைவிலே உருவாக இருக்கிறது என்ற தகவலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண் 25, டாக்டர் திருமதி ஆ. கருப்பாயி, மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்.

25—

கோயில் குடமுழுக்கு

***27326—டாக்டர் திருமதி ஆ. கருப்பாயி:**

மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

[2003 நவம்பர் 4

(அ) குளத்தூர் தொகுதி, விராலிமலை ஊராட்சி ஒன்றியம், லஞ்சமேடு கிராமத்திலுள்ள பிரசித்தி பெற்ற வீரமாகளிகர் திருக்கோயிலைப் புதுப்பித்து குடமுழுக்கு செய்திட, அரசு நிதி ஒதுக்கீடு செய்யுமா?

(ஆ) ஆம் எனில், எப்போது?

மாண்புமிகு திரு. பி.சி. ராமசாமி, இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) மற்றும் *(ஆ)* புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த லஞ்சமேடு கிராமத்தில் வீரமாகளிகர் என்ற திருக்கோயில் இருப்பதாக வினாவில் இருந்தது. அப்படி இல்லை. அருள்மிகு வீரமாகாளி என்னும் திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் ஆளுகைக்குட்படாத திருக்கோயிலாகும் என்பதால், இந்து சமய அறநிலையத் துறையின்மூலம் புதுப்பித்துக் குடமுழுக்கு செய்திடவோ, அதற்காக நிதியுதவி வழங்கிடவோ இந்து சமய அறநிலைக் கொடைகளின் சட்ட விதிகளில் வழிவகையில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

முற்பகல் 10-35

டாக்டர் திருமதி ஆ. கருப்பாயி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, குளத்தூர் தொகுதி, இலுப்பூர் வட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றியம், லஞ்சமேடு வீரமாகாளி அம்மன் திருக்கோயில் திருப்பணிக்கு அறநிலைக் கொடைகளின் சட்ட விதிகளில் வழிவகை இல்லை என்று அமைச்சர் அவர்கள் பதிலுரையில் தெரிவித்துள்ளார்கள். ஆனால் இக்கோயில் அப்பகுதியைச் சார்ந்த பெரும்பான்மையான மக்களால் வழிபடக்கூடிய ஒரு திருக்கோயில். எனவே, இத்திருக்கோயில், புதுப்பித்துக் கட்டப்படுவதற்கு கிராம மக்கள் அளிக்கக்கூடிய நிதியோடு, கூடுதல் நிதியாக அரசு ஏதாவது நிதி வழங்குவதற்கும் இக்கோயிலில் ஒருகால பூஜை நடைபெறுவதற்கும், "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்ற உன்னத அறத்தை அன்னதான திட்டத்தின்மூலம் அகிலத்திற்கு உணர்த்திட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் இதய தெய்வம் அம்மா அவர்களின் நல்லாட்சியில், அரசு ஆவன செய்யுமா என்பதைத் தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

2003 நவம்பர் 4]

மாண்புமிகு திரு. பி.சி. ராமசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு அம்மா அவர்கள் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதற்குப் பிறகு பல ஆலயங்கள் இன்றைக்குத் திருப்பணி செய்யப்பட்டு இருக்கின்றன. உதாரணத்திற்காக திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கட்டுப்பாட்டில் உள்ள சந்தானகோபாலசாமி என்பது கார்வேட் அரசர்களால் 1628 ஆம் ஆண்டில் கட்டி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதுவரையில் அது திருப்பணி செய்யப்படாமல் இருந்ததை தற்சமயம் அந்தப் பகுதி பொதுமக்கள், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களிடத்திலே சொல்லியதற்கிணங்க, இன்றைக்கு அந்தக் கோயில் அறநிலையத் துறை மூலமாக புதுப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு ரூ.15 இலட்சம் செலவு செய்யப்படுகிறது. அதை இன்றைக்குக்கூட பத்திரிகைகளில் பார்த்து இருப்பீர்கள். 6-11-2003 அன்று குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதற்குக்கூட அம்மா அவர்களினுடைய அரசு செய்யும் நல்ல காரியத்தை முன்னிட்டு அருகில் இருக்கின்ற பெங்களூரைச் சார்ந்த நாகராஜ், இங்கே பெங்களூரைச் சார்ந்த பங்காருராஜ், பெங்களூரைச் சார்ந்த தொழில் அதிபர் சத்தியராஜ் போன்றவர்களெல்லாம் நன்கொடையாகக் கொடுத்து அந்தக் கோயில் திருப்பணிக்கு ரூ.15 இலட்சத்தைச் செலவு செய்து 6 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற இருக்கின்றது. அந்த அடிப்படையில் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் கேட்ட அந்தத் திருக்கோயிலுக்கும், நன்கொடையாளர்கள்மூலம் திருப்பணி செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்பதைத் தங்கள்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். அதேநேரத்தில் ஒரு கால பூஜை வேண்டும் என்று கேட்டார்கள். அம்மா அவர்களுடைய ஆட்சியில் எந்த ஒரு கோயிலும் ஒருகால பூஜை செய்யப்படாத நிலைமையில் இருக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படி இருக்குமேயானால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒருகால பூஜைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்பதைத் தங்கள்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண் 26, திரு. ந. கணபதி, மாண்புமிகு கல்வி அமைச்சர்.